

Date: 01/06/2024

**To**  
Department of Corporate Services,  
BSE Limited,  
P. J. Tower, Dalal Street,  
Mumbai - 400001.

**Scrip code: 526445**

Dear Sir/Madam,

**Sub: Newspaper Publication of Audited Financial Results for the quarter and year ended 31<sup>st</sup> March, 2024.**

Pursuant to the Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copy of newspaper publications pertaining to Audited Standalone and Consolidated Financial Results for the quarter and year ended 31<sup>st</sup> March, 2024 published in Business Standard in English Language and Malaimurasu in Tamil Language on 01<sup>st</sup> June 2024.

Kindly take the same on record.

Thanking you,

Yours faithfully,  
**For Indrayani Biotech Limited Limited**

**Kasiraman Sayee Sundar**  
**Managing Director**  
**DIN: 01295584**


Encl: As above

| AKAR AUTO INDUSTRIES LIMITED  |  |               |            |            |            |            |
|---|--|---------------|------------|------------|------------|------------|
| CIN NO. L29220MH1989PLC052305   |  |               |            |            |            |            |
| Regd Office: 304, Abhay Steel House, Carnac Bunder, Baroda Street, Mumbai -400009 (INDIA)       |  |               |            |            |            |            |
| Tel No. (022) 23714886, Fax: (022) 23735736, Email : corporate@akarautoindia.com                |  |               |            |            |            |            |
| Corp. Office : E-5 MIDC, Waluj, Aurangabad -431136 (M.S.) India.                                |  |               |            |            |            |            |
| Tel No. 0240-6647230 Email : Corporate@akarautoindia.com  |  |               |            |            |            |            |
| EXTRACT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2024 |  |               |            |            |            |            |
| (Rs. In Lakhs, except per share data)   |  |               |            |            |            |            |
| Sr. No.   | PARTICULARS  | Quarter Ended |            |            | Year Ended |            |
|   |  | 31.03.2024    | 31.12.2023 | 31.03.2023 | 31.03.2024 | 31.03.2023 |
| 1   | Total Income from Operations (net of Excise Duty / GST)  | 9,462.29      | 9,576.25   | 10,168.01  | 37,381.84  | 36,706.67  |
| 2   | Net Profit / (Loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)  | 197.50        | 225.71     | 251.16     | 890.81     | 829.13     |
| 3   | Net Profit / (Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)   | 197.50        | 225.71     | 251.16     | 890.81     | 829.13     |
| 4   | Net Profit / (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)  | 95.86         | 146.07     | 279.24     | 549.22     | 687.94     |
| 5   | Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax)] | 91.08         | 191.84     | 300.15     | 544.44     | 708.85     |
| 6   | Equity Share Capital (Face Value of Rs.5/- each fully paid-up)   | 539.40        | 539.40     | 539.40     | 539.40     | 539.40     |
| 7   | Reserves (excluding Revaluation Reserves as shown in the Balance Sheet of Previous year)   |               |            |            |            | 3,417.50   |
| 8   | Earning per share (Face Value of Rs.5/- each)  |               |            |            |            | 6.38       |
|   | Basic (Rs.)  | 0.89          | 1.78       | 2.59       | 5.09       | 6.38       |
|   | Diluted (Rs.)  | 0.89          | 1.78       | 2.59       | 5.09       | 6.38       |

Notes:  
 (a) These Results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its Meeting held on 30th May, 2024. The Statutory Auditors have expressed an unmodified opinion on these results.  
 (b) The above is an extract of the detailed format of quarterly financial results filed with the BSE Limited under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Full Format of the quarterly financial results are available on the website of BSE Ltd at www.bseindia.com and on the Company's website at www.akarautoindia.com.

For AKAR AUTO INDUSTRIES LIMITED  
Sd/-  
(Sunil Todi)  
Managing Director  
(DIN : 00061952)

Place : Aurangabad  
Date : 30th May 2024



**RBL BANK LIMITED**  
Corporate Identification Number: L65191PN1943PLC007308

Registered Office: 1<sup>st</sup> Lane, Shahupuri, Kolhapur - 416 001 | Tel: +91 231 6650214  
Fax: +91 231 2657386 | Website: www.rblbank.com | Email: investorgrievances@rblbank.com

**NOTICE TO THE EQUITY SHAREHOLDERS OF THE BANK**

(for transfer of equity shares of the Bank to the Investor Education and Protection Fund)

This Notice is published pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 ("Act") read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, ("the Rules / IEPF Rules") notified by Ministry of Corporate Affairs, as amended from time to time.

The Act and the Rules, inter alia, contains provisions for transfer of all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years to Demat account of the "Investor Education and Protection Fund" ("IEPF Authority"). However, where there is a specific order of court or Tribunal or Statutory Authority restraining any transfer of such shares and payment of dividend or where such shares are pledged or hypothecated under the provisions of the Depositories Act, 1996, the Bank will not transfer such shares to IEPF Authority.

In compliance with the aforesaid Rules, the Bank has sent reminder letters individually to the concerned shareholders (at their registered address) whose dividend amounts have not been claimed / encashed for last seven consecutive years commencing from the unpaid Final Dividend Account for the year 2016-2017 and whose shares are liable to be transferred to the Demat account of IEPF authority ("IEPF Demat") under the said Rules for taking appropriate action.

The Bank has also uploaded full data of such shareholders, viz. name and DP ID / Client ID / Folio No. and shares due for transfer to IEPF Demat on its website. Shareholders concerned are requested to refer to the web link <http://www.rblbank.com/pdfs/governance/Transfer-of-Shares-to-IEPF--FY-2016-17.pdf> to verify the details of their unencashed dividend and the shares liable to transfer to the IEPF Authority.

The concerned shareholders are requested to claim unclaimed dividend on or before September 03, 2024 failing which the aforesaid unpaid/unclaimed dividend for the year 2016-17 and their corresponding shares will be transferred to IEPF authority at appropriate date in accordance with the IEPF Rules. The claim request received after the aforesaid date will not be considered by the Bank.

Please note that no claim shall lie against the Bank in respect of unclaimed dividend and equity shares transferred to the IEPF Authority.

Kindly note that all the future benefits, dividend arising out of such shares would also be credited to IEPF Authority. Shareholders may note that both the unclaimed dividend and corresponding shares transferred to IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure prescribed under the IEPF Rules.

Concerned shareholders holding shares in physical form and whose shares are liable to be transferred to the Demat account of IEPF authority may note that the Bank would be issuing new share certificate(s) in lieu of the original held by them for the purpose of dematerialization and transfer to IEPF Authority as per the Rules and after issue of new share certificate(s), the Bank shall inform the Depository by way of corporate action to convert the share certificates into demat form and transfer in favour of the IEPF Demat and upon such issue, the original share certificate(s) which are registered in the name of the shareholders will stand automatically cancelled and be deemed non-negotiable. In case the shares are held in Demat form and are liable to be transferred to the Demat account of IEPF authority, the Bank shall inform the respective depository by way of corporate action for such transfer.

The shareholders may further note that the details uploaded by the Bank on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of duplicate share certificate(s) by the Bank for the purpose of transfer of shares to IEPF Demat, pursuant to the Rules.

For any queries on the above matter, Shareholders are requested to contact:-


**1) Registrar and Transfer Agent of the Bank - M/S Linkintime Private Limited,**  
Address:- C-101, 247 Park, LBS Marg, Vikhroli (West), Mumbai - 400 083  
Email id:- [rnt.helpdesk@linkintime.co.in](mailto:rnt.helpdesk@linkintime.co.in),  
Telephone:- +91 22 49186000

**2) RBL Bank Limited,**  
Address:- RBL Bank, 1st Lane, Shahupuri, Kolhapur - 416001  
Email id:- [investorgrievances@rblbank.com](mailto:investorgrievances@rblbank.com),  
Telephone:- +91 231 6650200

For RBL Bank Limited  
Sd/-  
Niti Arya  
Company Secretary  
FCS - 5586

Date: May 31, 2024  
Place: Mumbai

**CORRIGENDUM TO THE PUBLIC ANNOUNCEMENT DATED NOVEMBER 03, 2022 AND NOVEMBER 17, 2023 FOR THE IMMEDIATE ATTENTION OF THE PUBLIC SHAREHOLDERS OF**



**TCI DEVELOPERS LIMITED**  
Corporate Identification Number (CIN): L70102TG2008PLC059173

Registered Office: Flat No. 306-307, 1-8-271 to 273, 3rd Floor, Ashoka Bhoopal Chambers, S. P. Road, Secunderabad, Telangana, 500003 | Tel. No.: +91-40-27840104 | Fax. No.: +91-40-27840163  
Contact Person: Ms. Saloni Gupta, Company Secretary  
Email id: [secretarial@tcidevelopers.com](mailto:secretarial@tcidevelopers.com) | Website: [www.tcidevelopers.com](http://www.tcidevelopers.com)

Dear Residual Public Shareholder,

(This Corrigendum to the public announcement dated September 02, 2022 shall be read in continuation of and read in conjunction with and all capitalized terms used in this public invitation shall have the same meaning as ascribed to it in Detailed Public Announcement dated September 02, 2022 published on September 05, 2022 ("DPA"), the Letter of Offer dated September 05, 2022 ("LOF"), Post Offer PA dated September 21, 2022 ("Post Offer PA"), Exit Offer Public Announcement dated November 03, 2022 ("Exit Offer PA"), Exit Letter of Offer dated November 11, 2022 ("ELOF") and Corrigendum to the public announcement (Corrigendum to PA) dated November 17, 2023.

This invitation of the Company is being issued for and on behalf of TDL Real Estate Holdings Limited ("Promoter Acquirer"), and other members of promoter and promoter group of TCI Developers Limited to the remaining Public Shareholders ("Residual Public Shareholders") of TCI Developers Limited (the "Company") in adherence with Regulation 27(1)(a) and all other applicable regulations of the Delisting Regulations.

This is to inform to all Residual Public Shareholders that the Equity Shares of the Company have been delisted and trading in the Equity Shares of the Company has been discontinued trading w.e.f. November 11, 2022 ("BSE and NSE Date of Discontinuance of Trading") and the above referred security symbol will be delisted from BSE and NSE with effect from November 18, 2022 ("BSE and NSE Date of Delisting").

In terms of Regulation 27(1)(a) read with Regulation 26 and all other applicable Regulations of the Delisting Regulations, the Promoter Acquirer is inviting the Remaining Public Shareholders to avail the exit opportunity during the one-year exit window after delisting of Equity Shares.

The Residual Public Shareholders who have still not tendered their Equity Shares, can tender their Equity Shares to the Promoter Acquirer at the Exit Price of Rs. 400/- (Indian Rupees Four Hundred Only) during the further extended period from June 01, 2024 till May 31, 2025 (both days inclusive) (the "Exit Window") subject to the terms and conditions provided in ELOF.

The Residual Public Shareholders are required to ensure that their Exit Application Form, together with the necessary enclosures, as per ELOF, is received by the Registrar to the Exit Offer on or before May 31, 2025.

In case of non-receipt of said Exit Application Form / ELOF or if the same has been misplaced, the Residual Public Shareholders may obtain a copy of the same by writing to the Registrar to the Exit Offer. Copy of the ELOF can also be downloaded from the websites of the BSE at [www.bseindia.com](http://www.bseindia.com), NSE at [www.nseindia.com](http://www.nseindia.com) and Company at [www.tcidevelopers.com](http://www.tcidevelopers.com).

A follow-up email for the extension of the offer period till May 31, 2025, have been sent to all the remaining Residual Public Shareholders in compliance with Regulation 27(1)(b) of the Delisting Regulations.

The Promoter Acquirer will make the payment by way of electronic credit to Residual Public Shareholders who have validly tendered their Equity Shares in Exit Offer following the receipt and verification of duly filled Exit Applications Form(s) (together with necessary enclosures, if any and receipt of the Equity Share(s) in the Special Depository Account / receipt of physical share certificate(s) (along with duly filled in transfer deed(s) as applicable) by the Registrar to the Exit Offer.

Any Residual Public Shareholders seeking any other assistance in connection with their shareholding like issue of duplicate share certificate, rectification of name, transmission of shares, deletion of name of a shareholder in case of joint shareholding, etc. may contact the Registrar to the Exit Offer.

**The Promoter Acquirer accept full responsibility for the information contained in this Public Invitation and confirms that such information is true, fair and adequate in all material aspects.**

**MANAGER TO THE OFFER**

**SAFFRON**  
energising ideas

**SAFFRON CAPITAL ADVISORS PRIVATE LIMITED**  
605, 6th floor, Centre Point, Andheri Kurla Road, J.B. Nagar, Andheri (East) Mumbai - 400 059, Maharashtra, India.  
Telephone: +91 22 4973 0394 | Fax: NA  
E-mail: [delistings@safronadvisors.com](mailto:delistings@safronadvisors.com)  
Website: [www.safronadvisors.com](http://www.safronadvisors.com)  
Investor grievance: [investorgrievance@safronadvisors.com](mailto:investorgrievance@safronadvisors.com)  
SEBI Registration Number: INM 000011211  
Validity of Registration: Permanent  
Contact Person: Amit Wagle / Gaurav Khandelwal

**REGISTRAR TO THE EXIT OFFER**

**KFINTECH**

**KFIN TECHNOLOGIES LIMITED**  
Selenium Tower - B, Plot 31 & 32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500 032, Telangana, India.  
Telephone: +91 40 6716 2222 / +91 40 7961 1000  
Toll Free No: 1-800-3094-001 | Fax: +91 40-23001153  
Email: [td.delistingoffer@kfinetech.com](mailto:td.delistingoffer@kfinetech.com)  
Website: [www.kfinetech.com](http://www.kfinetech.com)  
Investor Grievance Email: [einward.ris@kfinetech.com](mailto:einward.ris@kfinetech.com)  
Contact Person: Mr. Murali Krishna M  
SEBI Registration Number: INR000000221

For and on behalf of the Board of Directors of TDL Real Estate Holdings Limited (the Promoter Acquirer)

Sd/-  
Urmila Agarwal

Sd/-  
Karanjit Singh

Sd/-  
Ishwar Singh Sigar

Place: Gurugram  
Date: May 31, 2024

| KRYPTON INDUSTRIES LTD.   |               |             |             |            |               |              |             |             |               |            |
|---|---------------|-------------|-------------|------------|---------------|--------------|-------------|-------------|---------------|------------|
| CIN: L25199WB1990PLC048791  |               |             |             |            |               |              |             |             |               |            |
| Regd. Office : Plot No.31 & 32, Falta Special Economic Zone, Sector - 1, 24 Parganas (S) Pin - 743-504  |               |             |             |            |               |              |             |             |               |            |
| Head Office : 410, Vardaan Building, 25A, Camac Street, Kolkata - 700 016, Email id: <a href="mailto:krypton@kryptongroup.com">krypton@kryptongroup.com</a> |               |             |             |            |               |              |             |             |               |            |
| EXTRACTS OF THE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31.03.2024   |               |             |             |            |               |              |             |             |               |            |
| ₹ in Lakhs  |               |             |             |            |               |              |             |             |               |            |
| PARTICULARS   | STANDALONE    |             |             |            |               | CONSOLIDATED |             |             |               |            |
|   | Quarter Ended |             | Year Ended  |            | Quarter Ended |              | Year Ended  |             | Quarter Ended |            |
|   | 31.03.2024    | 31.12.2023  | 31.03.2023  | 31.03.2024 | 31.03.2023    | 31.03.2024   | 31.12.2023  | 31.03.2023  | 31.03.2024    | 31.03.2023 |
|   | (Unaudited)   | (Unaudited) | (Unaudited) | (Audited)  | (Audited)     | (Unaudited)  | (Unaudited) | (Unaudited) | (Audited)     | (Audited)  |
| 1 Revenue from Operations   | 1,382.68      | 1,123.96    | 983.91      | 4,137.37   | 3,236.86      | 1,380.66     | 1,199.96    | 1,008.42    | 4,274.40      | 3,327.70   |
| 2 Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items #)  | 72.68         | 56.11       | 21.45       | 211.18     | 106.77        | 79.92        | 49.18       | 24.03       | 172.08        | 95.14      |
| 3 Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and Extraordinary items #)   | 72.68         | 56.11       | 21.45       | 211.18     | 106.77        | 79.92        | 49.18       | 24.03       | 172.08        | 95.14      |
| 4 Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and Extraordinary items #)  | 18.25         | 53.11       | 22.57       | 152.75     | 111.89        | 25.49        | 46.18       | 25.15       | 113.65        | 100.26     |
| 5 Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)]              | 15.10         | 53.11       | 24.66       | 149.60     | 113.98        | 35.90        | 46.76       | 28.95       | 116.96        | 104.15     |
| 6 Equity Share Capital  | 1,469.71      | 1,469.71    | 1,469.71    | 1,469.71   | 1,469.71      | 1,469.71     | 1,469.71    | 1,469.71    | 1,469.71      | 1,469.71   |
| 7 Reserves excluding Revaluation Reserve as shown in the Balance Sheet on previous accounting year  | -             | -           | -           | 1,645.95   | 1,496.35      | -            | -           | -           | 1,746.09      | 1,624.82   |
| 8 Earnings per Share (for continuing and discontinued operations) (Face Value of ₹10/- each)  |               |             |             |            |               |              |             |             |               |            |
| Basic & Diluted (*Not Annualised)   | 0.10          | 0.36        | 0.17        | 1.02       | 0.78          | 0.24         | 0.32        | 0.20        | 0.80          | 0.71       |

# The Company doesn't have any Exceptional & Extraordinary Items.

Notes:  
 (1) The above is an extract of the detailed format of Quarterly/Yearly Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly/ Annual Financial Results are available on Stock Exchange Websites ([www.bseindia.com](http://www.bseindia.com)) and on the Company's Website ([www.kryptongroup.com](http://www.kryptongroup.com)).

Place : Kolkata  
Date : 30.05.2024

for & on behalf of the Board  
(JAY SINGH BARDIA)  
Managing Director  
DIN: 00467932

| INDRAYANI BIOTECH LIMITED   |   |               |            |            |            |               |            |            |            |            |            |
|---|---|---------------|------------|------------|------------|---------------|------------|------------|------------|------------|------------|
| CIN : L40100TN1992PLC129301   |   |               |            |            |            |               |            |            |            |            |            |
| Block 1, Module No. 33, 3rd Floor, SIDCO Electronic Complex, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai - 600032.   <a href="http://www.indrayani.com">www.indrayani.com</a>   <a href="mailto:info@indrayani.com">info@indrayani.com</a> |   |               |            |            |            |               |            |            |            |            |            |
| EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED AND YEAR ENDED MARCH 31, 2024  |   |               |            |            |            |               |            |            |            |            |            |
| RS. IN LAKHS, EXCEPT EPS  |   |               |            |            |            |               |            |            |            |            |            |
| S. No.  | Particulars   | STANDALONE    |            |            |            | CONSOLIDATED  |            |            |            |            |            |
|   |   | Quarter Ended |            | Year Ended |            | Quarter Ended |            | Year Ended |            |            |            |
|   |   | 31.03.2024    | 31.12.2023 | 31.03.2023 | 31.03.2024 | 31.03.2023    | 31.03.2024 | 31.12.2023 | 31.03.2023 | 31.03.2024 | 31.03.2023 |
|   | Audited   | Unaudited     | Audited    | Audited    | Audited    | Audited       | Unaudited  | Audited    | Audited    | Audited    |            |
| 1   | Total Income from Operations  | 1,924.51      | 1,377.39   | 2,145.77   | 6,594.22   | 7,512.23      | 4,541.35   | 3,917.52   | 5,129.75   | 16,744.06  | 16,741.45  |
| 2   | Total profit / (Loss) before exceptional items and tax  | 162.40        | 26.37      | 87.23      | 300.91     | 557.92        | 473.29     | 108.23     | 184.63     | 1,097.44   | 1,280.59   |
| 3   | Total profit / (Loss) before tax  | 162.40        | 26.37      | 87.23      | 300.91     | 507.92        | 473.29     | 108.23     | 184.63     | 1,097.44   | 1,230.59   |
| 4   | Net Profit Loss for the period from continuing operations   | 7.23          | 26.37      | 87.23      | 145.74     | 505.67        | 473.29     | 108.23     | 144.42     | 1,042.25   | 1,193.07   |
| 5   | Total Comprehensive Income for the period   | 7.23          | 26.37      | 87.23      | 145.74     | 505.67        | 473.29     | 108.23     | 144.42     | 1,042.25   | 1,193.07   |
| 6   | Equity Share Capital (Face value of Rs.10/-)  | 4,553.63      | 4,553.63   | 3,422.72   | 4,553.63   | 3,422.72      | 4,553.63   | 4,553.63   | 3,422.72   | 4,553.63   | 3,422.72   |
| 7   | Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year |               |            |            | 897.90     | 767.13        |            |            |            | 2,167.56   | 1,160.99   |
| 8   | Earnings Per Share (of Rs.10/-each) (for continuing and discontinued operations)-                   |               |            |            |            |               |            |            |            |            |            |
|   | a.Basic (In Rs.)  | 0.08*         | 0.06*      | 0.25*      | 0.32       | 1.48          | 0.58*      | 0.22*      | 0.32*      | 1.40       | 2.55       |
|   | b.Diluted (In Rs.)  | 0.08*         | 0.06*      | 0.24*      | 0.32       | 1.20          | 0.58*      | 0.22*      | 0.29*      | 1.40       | 2.05       |

Notes:  
 1. The above financial results were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors Directors at their meeting held on 30th May 2024 and have been subjected to audit by the Statutory Auditors of the company. The above results have been prepared in accordance with the Indian Accounting Standards-(Ind AS) as prescribed under Section 133 of the Companies Act 2013, read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Regulations, 2015.  
 2. The financial results are being forwarded to the Bombay Stock Exchange & also available on the company website ([www.indrayani.com](http://www.indrayani.com)).  
 3. Figures for the quarter ended March 31, 2024 and the corresponding quarter ended in the previous year reported in these financial results are the balancing figures between audited figures in respect of the full financial year and the published year to date figures upto the end of the third quarter of the relevant financial year(s).  
 4. There is an increase in paid-up share capital on account of allotment of 1,13,09,064 equity shares of Face value Rs.10/- each for the quarter & year ended 31 Mar 2024, pursuant to the conversion of 92,50,000 compulsorily convertible preference shares and 20,59,064 convertible warrants as approved at the Board meeting of the Company held on 1st November 2023  
 5. The financial results of subsidiaries - Vaasan Medical Centre India Private Ltd and Peekay Mediquest Limited, - are not consolidated in the current statements due to ongoing NCLT procedures. Additionally, the previous year's financial statements for these entities are pending finalization. The Company is closely monitoring developments and will incorporate the subsidiary results in the upcoming quarters once NCLT procedures conclude and financial statements are filed with respective authorities.  
 6. Previous period figures have been regrouped wherever necessary.  
 7. There is no investor complaint received during the quarter.

Place: Chennai  
Date: 30.05.2024

For Indrayani Biotech Limited  
sd/-  
Kasiraman Sayee Sundar  
Managing Director (DIN: 01295584)

| SICAL LOGISTICS LIMITED  |   |                       |           |                   |         |                    |         |  |  |  |
|--|---|-----------------------|-----------|-------------------|---------|--------------------|---------|--|--|--|
| CIN: L51909TN1955PLC002431   |   |                       |           |                   |         |                    |         |  |  |  |
| Regd. office: South India House, 73, Armenian Street, Chennai - 600 001, Tamil Nadu.   |   |                       |           |                   |         |                    |         |  |  |  |
| Telephone: +91-44 66157071; E-mail: <a href="mailto:cs@pristinelogistics.com">cs@pristinelogistics.com</a> Website: <a href="http://www.sical.in">www.sical.in</a> |   |                       |           |                   |         |                    |         |  |  |  |
| EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2024  |   |                       |           |                   |         |                    |         |  |  |  |
| (Rs. in lakhs, except per equity share data)   |   |                       |           |                   |         |                    |         |  |  |  |
| S.No.  | Particulars   | For the quarter ended |           |                   |         | For the year ended |         |  |  |  |
|  |   | March 31, 2024        |           | December 31, 2023 |         | March 31, 2023     |         |  |  |  |
|  |   | Audited               | Unaudited | Audited           | Audited | Audited            | Audited |  |  |  |
| 1  | Total income from operations  | 4,422                 | 4,537     | 9,511             | 22,109  | 39,211             |         |  |  |  |
| 2  | Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)   | (1,596)               | (1,570)   | (1,180)           | (5,339) | (2,170)            |         |  |  |  |
| 3  | Net Profit / (Loss) for the period (after exceptional items) before tax from continuing operations  | (1,237)               | 1,157     | (78,132)          | (1,533) | (79,122)           |         |  |  |  |
| 4  | Net Profit / (Loss) for the period (after exceptional items) after tax from continuing operations   | (1,494)               | 1,134     | (78,127)          | (1,986) | (76,760)           |         |  |  |  |
| 5  | Net Profit / (Loss) for the period (after exceptional items) after tax from discontinued operations   | -                     | -         | (3,632)           | (844)   | (3,632)            |         |  |  |  |
| 6  | Profit / (Loss) for the period (after exceptional items) after tax  | (1,494)               | 1,134     | (81,759)          | (2,830) | (83,392)           |         |  |  |  |
| 7  | Total Comprehensive Income/(Loss) for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive income (after tax) including share of profit/(loss) from joint venture] | (1,510)               | 1,134     | (81,700)          | (2,846) | (83,336)           |         |  |  |  |
| 8  | Equity Share Capital  | 6,525                 | 6,525     | 5,854             | 6,525   | 6,525              |         |  |  |  |
| 9  | Debt redemption reserve as shown in the audited balance sheet   | -                     | -         | 3,000             | -       | 3,000              |         |  |  |  |
| 10   | Other Equity (excluding revaluation reserves) as shown in the audited balance sheet   |                       |           |                   | (3,653) | (1,173)            |         |  |  |  |
|  | Earnings per equity share (of Rs. 10/-)   |                       |           |                   |         |                    |         |  |  |  |
|  | -Continuing operations  |                       |           |                   |         |                    |         |  |  |  |
|  | (a) Basic:  | (2.09)                | 1.68      | (125.97)          | (3.12)  | (129.89)           |         |  |  |  |
|  | (b) Diluted:  | (2.09)                | 1.68      | (125.97)          | (3.12)  | (129.89)           |         |  |  |  |
|  | -Discontinued operations  |                       |           |                   |         |                    |         |  |  |  |
|  | (a) Basic:  | -                     | -         | (3.14)            | (0.68)  | (3.14)             |         |  |  |  |
|  | (b) Diluted:  | -                     | -         | (3.14)            | (0.68)  | (3.14)             |         |  |  |  |

Notes:  
 1. Additional information on audited standalone financial results: (Rs. in lakhs)

| S.No. | Particulars                  | For the quarter ended |           |                   | For the year ended |                |  |
|-------|------------------------------|-----------------------|-----------|-------------------|--------------------|----------------|--|
|       |                              | March 31, 2024        |           | December 31, 2023 |                    | March 31, 2023 |  |
|       |                              | Audited               | Unaudited | Audited           | Audited            | Audited        |  |
| 1     | Revenue from operations      | 551                   | 440       | 6,337             | 6,617              | 26,612         |  |
| 2     | Net Profit/(Loss) before tax | (1,026)               | (1,423)   | (75,776)          | (4,592)            | (78,955)       |  |
| 3     |                              |                       |           |                   |                    |                |  |

